

SEPC Limited

Regd. Office: 'ASV Hansa Towers', 3rd Floor, No.53/20, Greams Road, Thousand Lights, Chennai - 600 006.

Tel: +91 44 6510 5555 E-mail: info@sepc.in



CIN: L74210TN2000PLC045167 Website: www.sepc.in

September 08, 2025

National Stock Exchange of India Limited

Exchange Plaza, 5th Floor, Bandra Kurla Complex, Mumbai 400051 SYMBOL: SEPC

Dear Sir/Madam,

BSE Limited 14th Floor, PJ Towers, Dalal Street, Mumbai 400051 Scrip Code: 532945

Sub: Submission of Newspaper Advertisement towards conducting 25th Annual General Meeting through Video Conferencing / Other Audio Visual Means, Evoting and Book Closure

We hereby enclosed the copies of newspaper advertisements published in English daily "Business Standard" and Tamil daily "Makkal Kural" on September 06, 2025 for giving notice regarding 25th Annual General Meeting (AGM) of the Members of the Company which will be held on Monday, September 29, 2025 at 11.00 A.M. (IST) through Video Conferencing (VC) / Other Audio Visual Means (OAVM), Book Closure and e-voting details.

The above information is also available on the website of the Company www.sepc.in. We request you to take the same on records.

Thanking you,

Yours faithfully, For SEPC Limited

T Sriraman Company Secretary & Compliance Officer Encl.:a.a.

ITALIAN EDIBLES LIMITED

Dispatch of Notice and Annual Report via-email: The Notice of the 15th AGM along with Annual Report for the financial year 2024-25 has been sent electronically to those Memb

dispatched to three Members who request for the same.

Veniling and-evoling dring AGML: Prusant the provisions of Section 108 of the ARIA (Section 108 of the ARIA) and the AR

	remote e-voting commencement date	Saturday, September 27, 2025 at 9.00 a.m.
	remote e-voting end date	Monday, September 29, 2025 at 5.00 p.m

Detailed procedure of casting the votes through remote e-voting / e-voting at the 15th AG provided in the Notice of the AGM.

anner of registering/Updating email addresses: Members holding shares in demate ode are requested to register/update their email addresses with the relevant IDPs. If Ma mail id is already registered with the Companyl Depository, login details for e-voting is p the Notice of the AGM and it will be sent on the registered email address of the Member.

n case of any queries/grievances/assistance required relating to e-voting, the Memontact NSDL on evoting@nsdl.co.in / 1800-222-990 or contact Mr. Shubham Manethi tshubham.Manethiya@nsdl.com/022-4886 7000

For ITALIAN EDIBLES LIMITEE
(Formerly known as Italian Edibles Private Limited

Date: September 05, 2025 Place: Indore



MAN

the line pipe people
(In: 1,9999MH1988PLC047408)
(Sit 1,99

electronic means;
A person whose name is recorded in the Register of Members as on the cut-off date,
Friday, September 19, 2025 stall only be entitled to avail the Remote e-Voting facility
Friday, September 19, 2025 stall only be entitled to avail the Remote e-Voting facility
The Company has completed the disquarts of Notice of ACM and other documents on
September 4, 2025, be those shareholders whose email of are registered with the
Company Depository Paricipant.
The Remote e-Voting period commences on Disseldy, September 22, 2025 (9:00 a.m.) and
and ends on Tharsaky, September 25, 2025 (9:00 p.m.). The Remote e-Voting period
shall be disabled by COSI, threather
and ends on Tharsaky, September 25, 2025 (9:00 p.m.). The Service e-Voting and the ACM
The Remote e-Voting are horse e-Voting are present the service of the ser

mitted and National Stock Exchange of India Limited.

is hereby further given that pursuant to the provisions of Section 91 of the Companion o



Date : September 5, 2025 Place : Mumbai

Rahul Rawat Company Secretary

Place: Pune Date: September 05, 2025

SANGAM (INDIA) LIMITED

N-L17118RJ1984PLC 400 Fax :+91 1482 245 NOTICE TO SHAREHOLDER

TRANSFER OF UNCLAIMED DIVIDEND AND EQUITY SHARES TO THE IEPF AUTHORITY

hender are heavy informed that, pursuant to the provisions of Se anies Act, 2013 |"Act"| rade with the Investor Education and Protec unting, Audit, Transfer and Refundi Rules, 2016, as amended, the divic systems for the Financial Year 2017-18, which remained unclaimed it will be transferred to the Investor Education and Protection

you will sand automatically cancelled.

2 In exacy to put of blancs is electronic form: Your demat account will be debited for the share liable for transfer to the IEFP.

2 In exacy to put of blancs is electronic form: Your demat account will be debited for the share liable for transfer to the IEFP.

2 Further, any member whose name is appearing in the above mentioned list shall send a request letter along with self-attented copy of NYC documents of the shareholder like PAN, cancelled 13th September, 2025 and avoid transfer of your shares to the IEFP Authority. The PAN will be presented to the Company of NYC documents of the shareholder like PAN, cancelled 13th September, 2025 and avoid transfer of your shares to the IEFP Authority, you be presented. The Company shall, within case an avoid elicitor, and in many case of the share and which will be a share to the IEFP Authority, you be presented to the company in the Company in respect of the unclaimed dividend amount and equity shares transferred to the IEFP by the due that as per the stipulated procedure. Please nest that no claim shall is against the Company in respect of the unclaimed dividend amount and equity shares transferred to the IEFP hay claim the shares and dividend from the Investor Education and Protection Fund Authority (IEFP. However, any person whose shares and unpuid dividend is transferred to the IEFP may claim the shares and dividend from the Investor Education and Protection Fund Authority (IEFP. For any queries on the above matter, shareholders are requested to context the Company, 500 per 10 p



Cummins India Limited

Tel.: (020) 67067000 Fax: (020) 067067015

Notice of Postal Ballot and Remote E-voting Information

urther amendment or modification thereof from time to time, Cummins Indic imited ("Company") is seeking consent of the Members of the Company nrough Postal Ballot, by voting through electronic means ("remote e-voting")

only. In compliance with the circulars, the Company has completed the dispatch of the Notice of Postal Ballot comprising of the resolution(s) along with the explanatory statement theretoo in Friday, Spelmerher (52, 2025, only) through electronic mode on the registered e-mail addresses of the Members of the Company, as on Friday, August 29, 2025 ("cut-off data"). Further, Members whose e-mail addressess are not registered and who wish to receive electronic copy of the Notice of the Postal Ballot can send their request to the Company on all unestators@cummins.com.

on unanysersing currents com.

The said Notice of Postal Ballot is also available on the Company's website at waw.currentsinsinda.com and on the website of the Stock Exchanges, i.e., BSE Limited and National Stock Exchange of Inda Limited at waw.bs.endia.com and waw.ns.endia.com respectively, and the website of MUFG Intime India Private Limited (Insta Vote), Registra and Transfer Agent of the Company at thiss://linstavole.infortime co.in.

Intustant Section 1. Aperson, whose a make is recorded in the Register of Members of the Compand or in the Register of Beneficial Owners maintained by the Depositorie on the cut-off date shall only be entitled to cast their vote through remotivoring. A person who is not a member as on the cut-off date should treat Notice for information purpose only.

Please note that, in accordance with the Circulars, printed copy of the Not Postal Ballot, along with Postal Ballot Form and pre-paid business envelope will not be sent to the Members. Members are require communicate their assent or dissent only through remote e-voting facility.

Instructions for remote e-voting:

The remote e-voling facility to enable the members to cast their vote in electronic mode is provided by the Company through MUFG limitine findle Private Limited (Instal vole). Registers and Transfer Agent (RTA) of the Company Members may cast their votes during the remote e-voting period mentioned herein below.

9:00 a.m. (IST) on Monday, September 08, 2025 5:00 p.m. (IST) on Tuesday, October 07, 2025

The remote e-voling will not be allewed beyond the aforesaid date and time. The enessaay instructions for remote e-voting have been set out in the Note in No. O of Noted of Postal Ballot. All the Individual Members holding share in demart mode, may cast their vote electronically through remote e-voting by way of single login redential through their demart accounts? I weekling the of single login redential through their demart accounts? I weekling the of the positions of Depositories / Depository Participants (DPs). All the Members other than Individual Members holding shares in demart mode and for all Members hother sharing shares in physical mode, may cast their vote electronically through remote e-voting platform provided by RTA through Instia Vote at https://instavote linkintime.o.in.

Manner of registering e-mail address and other KYC details

Members whose e-mail addresses and other KYC are not registered the process mentioned below: Members wh

Physical Holding: Send relevant documents to the RTA along-with duly filled 'Form ISR 1' (please see detailed instructions in Note No. C (12) regarding updation of KYC details).

updation of KTO detains).

Demat Holding: By contacting respective Depository Participant ("D registering e-mail address, mobile number and other KYC details in account, as per the process advised by the DP.

account, as per the process advised by the UP.

Mr. Pramodkumar, Ladda (Membeshiph No. FCS 7325 and CP No. 8006),
Partner of Ms Ladda Bhutada & Associates, Company Secretaries, is appointed
as the Scrutifizer to conduct the Postal Ballot through remote e-voting process
in fair and transparent manner. Result of the remote e-voting will be declared
within two working days from the end of remote e-voting will be declared
along with Scrutiniser's report on the Company's website at
www.cumminstand.com and on the website of the Stock Exchanges, ie., BSE
Limited and National Stock Exchange of India Limited at www.bseindia.com and

www.tendia.com respectivey.

In case the Members have any queries or issues regarding the e-voting facility they may refer to the frequently asked questions and e-voting manual available at this <u>Linistancian facility</u> inclining the call profit of the profit of the call this <u>Linistancian facility</u> inclining the call the call this <u>Linistancian facility</u> inclining the call the call the call the call this call the call the

culturesunageuminis.com. Individual Shareholders holding securities in demat mode, for any technical issues related to login through Depository may contact (i) NSDL by sending request at excling@stall.com or call at foll free no: 2024-2488 T001; (ii) CDSL by sending a request at helipdesk.evoting@cdslindia.com or contact at 1800 22 55 33.

Vinaya A. Joshi
Company Secretary &
Compliance Officer Membership No.: A25096

TRIGYN TECHNOLOGIES LIMITED

CIN: L72200MH1986PLC039341

Registered Office: 27, SDF - 1, SEEPZ-SEZ, theri (East) Mumbai 400 096. Tel: +91 22 6140

Website: www.trigyn.com Email: ro@trigyn.com

website: www.ingvn.com [Indication.com
ICE is hereby digwn that the 39" Annual General Meeling (ASM crigyn Technologies Limited (the Company) will be held oday, 30" September 2025 at 3.30 PM. (IGT) by mean of Vide ferencing (VC) or Other Audio-Visual Means (OAVM) to transact businesses as set out in the Notice convening AGM of the pany. The deemed venue of the Meeting shall be the registere of the Company.

Company. The deemed venue of the Meeting shall be the registered company. The deemed venue of the Meeting shall be the registered the Meeting shall be the registered of the Meeting shall be the registered the Meeting of Comporate Affairs vide its circular dated December 28, 2022 read with other relevant circulars issued from time to time (*MCA Circulars') has permitted holding of AGM through VC/OAVM without the physical presence of members. Further, SEBI vide its circular dated January 05, 2023 read with other relevant circulars issued from time to time (*SEBI Circulars'), extended the relaxation in respect of sending of physical copies of the Annual Report to Members should be sended to the Annual Report to Members and also have been uplicated on the Company's website at www.lication.com and www.nisetindia.com. in respect of those www.lication.com. and www.nisetindia.com. in respect of the www.nisetindia.com

the Notice of the AGM using remote e-voting platform provided by the NSDL. The remote e-voting platform provided by the NSDL. The remote e-voting period will commence on Saturday 227 September 2023 at 3.00 am (ST), and will end on Monday. 227 September 2023 at 3.00 am (ST), the remote e-voting module will be disabled by NSDL thereafter.

The facility for voting through electronics means shall also be provided at the AGM. Those members, who are present at the AGM provided at the AGM. Those members, who are present at the AGM between the control of the AGM and the AGM demonstration of the AGM and the AGM demonstration of the AGM and the AGM through Voting system to the AGM and stated the AGM through Voting AGM. facility but shall not be entitled to vote again or change their vote at AGM.

The Voting rights of the Members shall be in proportion to the equity shares held by them in paid up equity share capital of the Company as on Friday, 19th September 2025, being cut-off date for this purpose. A person whose name is recorded in the Registrar of Member purpose. A person whose name is recorded in the Registrar of Membe as on the **cut-off date** shall only be entitled to avail the facility o remote e-voting as well as voting at the AGM, if the remote e-voting has not been already availed by the Members.

has not been already availed by the Members.

Members who are holding shares in physical form or who have not registered their email address and any person who acquires equity shares of the Company and becomes a member after dispatch of notice and holding shares on cut-off date being Friday, 19° September 2005, are requested to refer to the Notice of the AGM for the process to be followed for obtaining the Login ID and password for casting the vote through remote e-voting or voting at AGM. In case of any difficulties or queries related to joining the AGM through VCIOAVM or casting yout through through voloavM or casting yout 60° 90° and 180° 22° 44°50 or served a request to evoling effection.

By order of the Board in the contraction of the con

1800 1020 990 and fl.co.in.

By order of the Board For Trigyn Technologies Limitec Sd/

Sd/-Prachi Deshpande Company Secretary & Compliance officer Membership No. ACS16547

VIDULA CHEMICALS & MANUFACTURING INDUSTRIES LIMITED

CIN: L24239WB1980PLC032554 ad Office: 7E Neelamber Building, 28B, Shakespeare Kolkata -700017, Phone 033-2287 5073 / 2240 3306 E-mail: companysecretary@groupmanjushree.com Website: www.vcmil.com

NOTICE OF THE FORTY FOURTH ANNUAL GENERAL MEETING AND E-VOTING INFORMATION

AND E-VOTING INFORMATION

NOTICE is hereby given that the Forty Fourth (44th) Annual General Meeting (*AGM*) of the Members of Vidula Chemicals and Manufacturing Industries Ltd (*the Company) will be held on Tuesday, 30th September, 2025 at 11.00 A.M (IST) through Video Conferencing (*VC*)* Other Audio Visual Means (*OA/W*) facility to transact the businesses as as et out in the Notice convening the AGM.

Pursuant to Section 101 and Section 136 of the Companies Act, 2013 aread with Rules made threerunder and circulars of the Ministry of Corporate Affairs (MCA) and Securities and Exchange Board of India along with the Annual Report 2024-25 through electronic mode only to those Members whose e-mall addresses are registered with the Company (Depositories / Registrar and Share Transfer Agent (*TIX)*. The physical copy of the Motice along with Annual Report afail be made available to the Member(s) who may request the same.

The Notice of the AGM along with Annual Report 2024-25 is available on the website of the Company www.veni.com, website of The Calcutta on the website of the Company www.veni.com, website of The Calcutta Colls. Www.evortingindia.com.

COSL www.evolingindia.com.
In compliance with the provisions of Section 108 of the Companies Act, 2013 read with Rule 20 of the Companies (Management and Administration) Rules, 2014 and in accordance with the Regulation 44 of the SSER (Listing) Obligations and Disclosure Requirements) Regulations, 2015 and the Secretarial Standards on General Meetings (SS-2) issued by the Institute of Company Secretaries of India, the Regulations, 2015 and the Secretarial Standards on General Meetings (SS-2) issued by the Institute of Company Secretaries of India, the Regulations, 2015 and the Secretarial Standards on General Meetings (SS-2) issued by the Institute of Company Secretaries of India, the Regulations, 2015 and the Secretaria Standards on General Meetings in physical or demandariated form, as on the cut-off data i.e. Tuesday, the 23rd September, 2025, to excretise their votes on all resolutions set forth in the Notice of the AGM. The Members attending the meeting through VCIG/AVM facility and who have not cast their vote by remote e-Voting will be eligible to cast their vote through e-Voting during the AGM. Instructions for remote e-Voting of voting during the AGM are provided in the Notice of the AGM.

The Bennote -Voting neerid commences on Friday 28th Sentember.

provided in the Notice of the AGM. The Remote 4-Voiding period commences on Friday, 28th September 2025 at (9.00 a.m. IST) to Monday, 28th September, 2025 (6.00 p.m. IST) to Monday, 28th September, 2025 (6.00 p.m. IST). The remote 4-Voiding motules will be desibled by COSL for voiding thereafter. Members who have cast their votes through remote 4-Voiding not not her esculptions prior to the AGM may attend/p anticipate in the AGM. Any person who becomes a member of the Company after despatch of the Notice of the Meeting and holding shares as on the cut-off date i.e. Tuesday 23rd September, 2025, may obtain the User II of and password by sending a request at helpdesk-evoting@cdslindia.com.

Detailed procedure for remote e-Voting before and is provided in the Notes to the Notice of the AGM

is provided in the Notes to the Notice of the AGM.
The Resolutions proposed will be deemed to have been passed or date of the Annual General Meeting subject to receipt of the requirement of the Annual General Meeting subject to receipt of the requirement of votes in favour of the Resolutions.
Kamal Kumar Sharma (CP No. 4657), Practising Company Secre has been appointed as the Scrutinizer to sorutinize the e-voting row in a fair and transparent manner. The results of e-Voting will be deel by the Company within two vorking days from the conclusion or AGM and such results along with the Scrutinizer's Report will be hon the Company's website www.vemil.com, CDSL's wetw.
www.vevolingindia.com and will also be submitted to The Calc Stock Exchange Ltd. vww.evotingindia. Stock Exchange Ltd

at fulline no. 1800 22 55 33.

Members who have not received e-mail or whose e-mail addresses are not registered with the Company/ Depository Participants are requested to register/update their e-mail addresses with their Depository Participants with whom they maintain their dema accounts. Members who are hodings sheres in trysteal form requested to register/update who are hodings sheres in trysteal form requested to register/update with a second property of the stars of the second property of the stars certificates (post ideal) give and Mobiler or, (i) scanned copy of the stars certificates (post ideal) give affects ded copy of the Stars certificates (post ideal) give affects ded copy of the Stars are certificates (post ideal) give affects ded copy of the stars are sectificates (post ideal) give affects ded copy of the stars are sectificates (post ideal) give affects ded copy of the stars are sectificates (post ideal) give affects ded copy of the stars are sectificates (post ideal) give affects ded copy of the stars are sectificates (post ideal) give affects ded copy of the stars are sectificates (post ideal) give affects ded copy of the stars are sectificates (post ideal) give affects ded copy of the stars are sectificates (post ideal) give affects and the section of the stars are sections and the section of the sec

Date : 5.9.2025

SEPC Limited

Greams Road, Thousand Lights, Chennal – 600006 Corporate Identity Number: L74210TN2000PLC045167 Visit us at: www.senc.in Empil: infe-policy Corporate Identity Numbers (1997)

NOTICE OF THE 25Th annual general meeting Rmation on remote e-voting and book closure

is not become the control of the con or and Password is great in line Provises of the Monice of the Another, the Saathe logs received history be used for attending the AGM through VCOAVM. Detailed proces and manner of remote e-voting and e-voting at the AGM by the members holding shart of metaileratised mode, physical mode and for members who have not registered the mail address is provided in the Notes to the AGM Notice. The remote e-voling period commences on Fridgs, September 26, 2025 (9.00 a.m. IS

ber 26, 2025 (9,00 a.m. IST The retrine e-voluing period commences on Frinday, september 2, oz. 22 (sty 0.4.7 and and so of such acceptance of the service of the shall be disabled by CDSL for voting thereafter. During the remote e-voting period members of the Company holding shares either in physical form or in dematerials form, as on the cut-off date September 22, 2025, may cast their votes electronical torm, as on the cut-off data September 22, 2025, may cast their votes electronically. The votes once acts by the members, cannot be changed or cancelled. Any person, who acquires shares of the Company and becomes member of the Company after despatic of the notice and holding shares as on the cut-off date i.e. Speciment 22, 2025, may obtain the User ID and Password by following the procedure given in the notes to the Notice of the AGM. If the member is a fared registered with CDS, for evoling, them is share an use his her existing User ID and Password for casting the vote through remote a-varion.

e-voting. The register of members and share transfer books of the Company will remain closed from September 23, 2025 to September 29, 2025 (both days inclusive) for the purpose of 259 AGM of the Company. If you have any queries or issues regarding attending AGM & e-Voting through CDSL e-Voting System, you can write an email to helpdesk evolting@cdsfinda.com or call to fleen or. 1800 225 53 3.4 lig returness connected with the facility for voting by electronic means may be addressed to Mr. Rakesh Dalvi, Sc Mangor (DOSL) Central Depository Services (Indial Limited, AVMing, 259 Flook Markathan Futures, Marlatal Mill Compounds, N M Joshi Marp, Lower Parel (East), Mumbai - 400013 or send an email to helpdesk evolved registering from call buff free na 10002 25 53.3

Place : Chennai Date : 05-09-2025

Company Secretary ACS No. 68102

BEFORE THE NATIONAL COMPANY TRIBUNAL CHENNAI BENCH-AT **CHENNAI**

IN THE MATTER OF COMPANIES ACT 2013 AND IN THE MATTER OF SECTIONS 230 TO 232 AND OTHER APPLICABLE PROVISIONS OF THE COMPANIES ACT, 2013

IN THE MATTER OF SCHEME OF AMALGAMATION OF M/S.PROMETHEAN MEDIA PRIVATE LIMITED WITH

WITH
M/S. CHROMAPRINT INDIA PRIVATE LIMITED AND
THEIR RESPECTIVE SHAREHOLDERS
AND CREDITORS

CP(CAA)/45(CHE)/2025 in CA(CAA)/2(CHE)/2025 CP(CAA)/47(CHE)/2025 in CA(CAA)/5(CHE)/2025 PROMETHEAN MEDIA PRIVATE LIMITED

Corporate Identification No U22200TZ2014PTC020345 having its Registered office at SF No. 215/2, 216/3, N.G.O. Colony (PO), Idigarai Main Road, Coimbatore, 641022.

...Petitioner/Transferor Company

M/S. CHROMAPRINT (INDIA) PRIVATE LIMITED
Corporate Identification No U00222TZ2005PTC011692
having its Registered office at 5.F.No.215/2, 216/3,
N.G.G. O. Colony (PO), Idigaraia Main Road,
Coimbatore- 641022, Tamil Nadu

...Petitioner/Transferee Company

NOTICE OF HEARING OF THE PETITION

NOTICE OF HEARING OF THE PETITION
Petitions under Section 230-232 and other applicable
provisions of the Companies Act, 2013 for sanctioning the
scheme of amalgamation of M/s. Promethean Media
Private Limited with M/s. Chromaprint India Private
Limited and their respective shareholders and creditors
were presented by Transferor Company and the Transferee
Company before the Honourable National Company Law
Tribunal, Chennai Bench in the matter of which orders
have been pronounced by the Honourable NCLT on 28 July
2025 (28.07.2025) and the said petitions are fixed for
hearing on 17 September 2025 (17.09.2025).

hearing on 17 September 2025 (17.09.2025).
Any person desirous of supporting or opposing the said petition should send to the Honourable Tribunal and/or the Petitioner's advocate notice of his/her intention, signed by his/her advocate, with his/her name and address so as to reach the Honourable Tribunal and/or the petitioner's advocate, atleast 2 days before the date of the basing. Where with person cook to appear the positions. hearing. Where such person seeks to oppose the petition the grounds of opposition or a copy of his/her affidavit shall be furnished with such notice.

A copy of the petition will be furnished by the undersigned to any person requiring the same on the payment of the prescribed charges.

M/s RAMANI & SHANKAR ADVOCATES Advocate for the Petitioner Companies 152, Kalidas Road, Ram Nagar Coimbatore-641009.

Date: 5th September, 2025 Place: Coimbatore



முதலமைச்சா் ஸ்டாலின் முன்னிலையில் இந்துஜா குழுமம், தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்நிகழ்ச்சியில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ஆர்.பி.ராஜா, முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர் டாக்டர் ப.உமாநாத், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வாத்தகத்துறை செயலாளர் அருண் ராய், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனரும் தலைமைச் செயல் அலுவலருமான தாரேஸ் அகமது, இந்துஜா குழுமத்தன் தலைமை நிர்வாகி நீரஜ் இந்துஜா, மற்றும் உயர் அலுவலர்கள்

ரூ.15,516 கோழ முதலீடு; 17,613 பேருக்கு வேலைவாய்ப்பு: இங்கிலாந்து, செர்மனி பயணத்தில் ஸ்டாலின் பெருமிதம்

லண்டன், செப்.6-மற்றும் ஜெர்மனி இங்கிலாந்து கோடி பயணத்தில் *е*Ђ.15,516 முதலீடுகளை ஈர்த்துள்ளது குறித்தும், இதன்மூலம் நமது இளைஞர்களுக்கு 17,613 வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது குறித்தும் (முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருதமிம் கொண்டுள்ளார்.

இதுசம்பந்தமாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:-

லண்டனில் இருந்து உற்சாகமான செய்தி. இங்கிலாந்தை தலைமையிடமாகக்

குழுமம், இந்துஜா தமிழ்நாட்டின் பின்சார வாகனச் சூழலில், பேட்டரி சேமிப்பு அமைப்புகளுக்காக 7,500 கோடி ரூபாய் முதலீடு செய்யவுள்ளது. இது 1,000க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும். ஆஸ்ட்ராஜெனெகா நிறுவனத்தின் விரிவாக்கம் மற்றும் முந்தைய

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம், இங்கிலாந்து ஜெர்மனி மற்றும் **ரு.**15,516 கோடி பயணத்தில் முதலீடுகளை ஈர்த்துள்ளது, இது இளைஞர்களுக்கு 17,613 வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.

இவை வெறும் எண்கள் அல்ல இவை வாய்ப்புகள், எதிர்காலம் மற்றும் கனவுகள். இதுதான் திராவிட மாடலின் செயல்பாட்டு உணர்வு.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

ENROLLMENT NOTICE

ராஜ் டெலிவிஷன் நெட்ஒர்க் லிமிடெட்

CIN: L92490TN1994PLC027709

பதிவு அலுவலகம்: எண். 32, போயஸ் சாலை, இரண்டாவது தெரு, னாம்பேட்டை, சென்னை –eoo o18Telephone: 044-24351307/ 1898, E-mail: comp_secr@rajtvnet.in , Website: www.rajtvnet.in

முப்பத்தி ஒன்றாவது வருடாந்திர பொதுக் கூட்ட

அறிவிப்பு மற்றும் மின்னணு வாக்குப்பதிவு குறித்த தகவல்

கார்ப்பரேட் விவகார அமைச்சகம் ("MCA") மற்றும் செக்யூரிட்டிஸ் அன்ட்ஸ் எக்சேஞ்ச

போர்டு ஆப் இந்தியா ("SEBI") வெளியிட்ட பொருந்தக்கூடிய சுற்றறிக்கைகளுக்கு

ு ஆட இந்துகள் (படர்) வெள்வாட்ட வபாருந்தக்கூடிய சுற்றற்ககைகளுக்கு இணங்க, வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி வணிகத்தை பரிவர்த்தனை செய்ய ராஜ் டெலிவிஷன் நெட்வொர்க் லிமிடெட்டின்

் நேரப்படி) காணொளி காட்சி ("VC")/பிற ஆடியோ காட்சி வழிமுறைகள் ("OAVM"

மூலம் நடைபெற உள்ளது என்று இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது. 2024–25 நிதியாண்டுக்கான வருடாந்திர அறிக்கையுடன் வருடாந்திர பொதுச் கூட்டத்தைக் கூட்டும் அறிவிப்பு செப்டம்பர் 5, 2025 அன்று நிறுவனத்தின்

கூட்டத்ததை கூட்டும் அறுவப்பு வடைப்பட்ட உறுப்பினர்களுக்கு மின்னனு முறையில் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், 2024 –25 நிதியாண்டிற்கான 31வது வருடாந்திர பொதுக் கூட்டத்தை கூட்டுவதற்கான அறிவிப்பு மற்றும் வருடாந்திர அறிக்கை கிடைக்கக்கூடிய

சரியான பாகை உட்பட இணைய இணைப்பை வழங்கும் கடிதம், நிறுவனம்

நிறுவனத்தின் பதிவாளர் மற்றும் பங்கு பரிமாற்ற முகவர் ("RTA")/ வைப்புத்தொலை

பங்கேற்பாளர்(கள்)/ வைப்புத்தொகையாளர்களிடம் மின்னஞ்சல் முகவரியை பதிவ

செய்யாத உறுப்பினர்களுக்கு அனுப்பப்படுகிறது. உறுப்பினர்கள் VC/OAVM மூலம் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் பங்கேற்ச

மூயும். VC/OAVM மூலம் பங்கேற்பதன் காரணமாக நிறுவனங்கள் சட்டம், 2013ன் பிரிவு 103ன் கீழ் குறைந்தபட்ச உறுப்பினர்கள் பங்கேற்பு கணக்கிடப்படும். 31வது வருடாந்திர பொதுக் கூட்டத்தைக் கூட்டுவதற்கான அறிவிப்பு மற்றும்

2024 –25 நிதியாண்டுக்கான வருடாந்திர அறிக்கை ஆகியவை நிறுவனத்தி

www.rajivnet.in இணையதளத்திலும், பிஎஸ்இ லிமிடெட்டின் www.bseindia.com மற்றும் என்எஸ்இ லிமிடெட்டின் www.nseindia.com போன்ற பங்குச் சந்தைகளிலும்,

சென்டால் டெபாசிட்டரி சா்வீசஸ் (இந்தியா) லிமிடெட் ("CDSL"), இந்திய

வருடாந்திர பொதுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்களில் மின்னணு முறையில் ("மின்னணு வாக்களிப்பு") வாக்களிக்கும் உரிமையை

அகன் உறுப்பினர்கள் பயன்படுக்குவகற்கான வசகியை நிறுவனம் வழங்குகிறது

கீழே குறிப்பிடப்பட்டுள்ள தேதிகளில் ("தொலைதூர மின்னணு வாக்களிப்பு"

உறுப்பினர்கள் தங்கள் வாக்குகளை தொலைவிலிருந்து பதிவு செய்யலாம் மின்னணு வாக்களிப்பு வசதியை வழங்குவதற்காக நிறுவனம் CDSL–ன் சேவைகன

தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு தொடக்கம்: சனிக்கிழமை, செப்டம்பா் 27, 202

தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு முடிவு: திங்கட்கிமமை, செப்டம்பா 29 202:

மேற்கூறிய காலகட்டத்தில், செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 23, 2025 அன்ற

அதாவது கட்ஆப் தேதியின்படி, பங்குகளை காகித வடிவத்திலோ அல்லது மின்னனு வடிவத்திலோ வைத்திருக்கும் உறுப்பினர்கள், வருடாந்திர பொதுத்

கூட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தீர்மானங்களிலும் மின்னணு முறையில் வாக்களிக்கலாம். உறுப்பினர்களின் வாக்களிக்கும் உரிமைகள்

நிறுவனத்தின் செலுத்தப்பட்ட பங்கு மூலதனத்தில் அவர்கள் வைத்திருக்கும்

பங்குகளின் விகிதத்தில் இருக்கும். அதன் பிறகு வாக்களிப்பதற்காக மின்னண

வாக்குப்பதிவு தொகுதி CDSL—ஆல் முடக்கப்படும். VC/OAVM வசதி மூலம் AGM— ல் கலந்துகொள்ளும் உறுப்பினர்கள் மற்றும் தொலைதூர மின்னனு

வாக்குப்பதிவு மூலம் தீர்மானங்களில் வாக்களிக்காதவர்கள் மற்றும் அவ்வாறு செய்வதற்கு தடை இல்லாதவர்கள், வருடாந்திர பொதுக் கூட்டத்தின்போது

தொலைதூர மின்னணு வாக்களிப்புக்கான விரிவான வழிமுறைகள், மின்னணு

வடிவம், காகித வடிவம் ஆகியவற்றில் பங்குகளை வைத்திருக்கும் உறுப்பினாகள் அல்லது தங்கள் மின்னஞ்சல் முகவரிகளைப் பதிவு செய்யாதவர்கள் ஆகியோருக்கு

பொதுக் கூட்ட அறிவிப்பு அனுப்பப்பட்ட பிறகு நிறுவனத்தில் உறுப்பினர்களாகி

கட் ஆஃப் தேதியில் (இங்கு குறிப்பிடப்பட்டுள்ளபடி) பங்குக வைத்திருக்கும் நபர்கள்; (b) பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல்லை மறந்துவிட்ட

உறுப்பினாகள், பயனா் ஐடி மற்றும் கடவுச்சொல்லைப் பெற/உருவாக்கக்கூடிய

உறுப்பினா்களுக்கான வழிமுறைகளும் வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பி

வருடாந்திர பொதுக் கூட்டத்திற்கு முன்னர் தொலைதூர மின்னணு வாக்குப்பதி

pலம் வாக்களித்த உறுப்பினர்கள், VC/OAVM மூலம் வருடாந்திர பொதுக் டிட்டத்தில் கலந்து கொள்ளலாம்/பங்கேற்கலாம், ஆனால் மீண்டும் வாக்களிக்க

வருடாந்திர பொதுக் கூட்டத்தில் அல்லது மின்னணு வாக்களிப்பில் கலந்துகொள்வ

மின்னணு வாக்குப்பதிவு முறை மூலம் வாக்களிக்க தகுதியுடையவாகள்

வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ளன. (a)

ு. rனணு வாக்குப்பதிவு வசதி பின்வரும் வாக்களிப்பு காலத்தில் கிடைக்கும்

www.evotingindia.com இணையதளத்திலும் கிடைக்கின்றன.

வருடாந்திர பொதுக் கூட்டத்தின் போது மின்னணு வாக்குப்பதிவு:

தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு மற்றும்

(இந்திய நேரப்படி காலை 9:00 மணி முதல்)

ஈபெடுத்தியுள்ளது.

I, After 10 days of the publication of this notice and within three months there after I, HARISH KUMAR S, S/O aged 22 years permanently residing at G4 Flats, Ayyappan Street, Banu Nagar Pudur, Ambattur, Tiruvallur Tamilnadu -600053, intend having moved before the Bar Council of Tamilnadu, Bar Council Building Court Campus, Chenna High Court Campus, Chenna -600 104. Those who have any valid objections may, notify the same to the Bar Council with in

HARISH KUMAR S

ENROLLMENT NOTICE பெயர் மாற்றம்

l, After 10 days of the publication of this notice and பெயர் பழைய within three months there after சு ப் பி ர ம ணி யன் க ண் ண தா சன் த/பெ. சுப்பிரமணியன் Vetrivel P, aged 22 years permanently residing at NO.1/160 பிறந்ததேதி 19.7.1974 1–1. வடக்குதெரு. ஏ.சித்தூ 5th Street, Kumaran Nagar Senneerkuppam, Poonamalie கிராமம், வேப்பூர்வட்டம், கடலூ Tiruvallur, Pincode –600056, intend having my enrolment as an Advocate moved before மாவட்டம். பின்கோடு – 606302 தமிழ்நாடு. என்ற முகவரியில் the Bar Council of Tamilnadu வசிக்கும் நான் இனி புதிய பெயர் Council Building, High Campus, Chennai கண்ணதாசன்சுப் பி ரமணியன் Court Campus, Chennai -600 104. Those who have any த/பெ.சுப்பிரமணியன் valid objections may, notify the என்று அழைக்கப்படுகிறேன் same to the Bar Council with in

DINESH KUMAR V

IN THE COURT OF SUBORDINATE M.C.O.P. No.37 OF 2016

Manimegalai and anotherPeitione

Joseph adaikalaraj and another

R2. The Manager Cholamandalam Geneal Insurance Co Ltd., No.1 Village Road Nungampakkam, Chennai-600034

Please take notice that the le Subordinate Judge at Tambaram was pleased to order notice of hearing to you in the M.C.O.P. No.37 OF 2016, returnable by 22-09-2025. Kindly make vourself available in the above said Court on the said date at 10.15 a.m., either in person o through your representative failing which the matter will be heard and decided in your absence

M.Sivakumar V.Senthil Advocates Counsel for Petitioner/Petitioner

IN THE COURT OF XXIII ASSISTANT CITY CIVIL JUDGE AT CHENNAL M/s. Canara Bank, Rep by its Senior Manager,

N.Y Maullisha and 2 others

1. N.Y. Maullisha, D/o.Late M.Yoosuf. . Kulaseka rapuram, Chinmaya Nagar, And also residing at No.14/4. Nehru Nagar Main Road, Saligramam, Chennai-600 093. 2. Y. Usha, W/o.Late M.Yoosuf, Kulasekarapuram. Chinmaya Nagar, Chennai - 600 092 And also residing at No.14/4, Nehru Nagar Main Road. Saligramam, Chennai-600 093.

N.Y.Binusha, D/o.Late M.Yoosuf. Kulaseka rapuram, Chinmaya Nagar. Chennai- 600 092 And also residing at No.14/4. Nehru Nagar Main Road, Saligramam, Chennai-600093.

...Defendants Please take notice that the above Suit in O.S.No. 5263 of 2024 filed by the Plaintiff against you for Recovery of money for a sum of Rs. 4,59,951 /- together with the subsequent interest and the case is posted for your appearance before the above said court or 15.09.2025 at 10.30 am. Kindly you are requested to appear either in person or through counsel on the said date, failing which the matter will be decided in your absence.

A.AMEEN

மேன்மைமிகு கூடுதல் மோட்டார் பெயர் மாற்றம் SURENDRAN PILLAI RAGHAVAN PILLAI, தந்தை பெயர்: Raghavan Pillai, பிறந்த வாகன இழப்பீடு கோருரில தீர்ப்பாயம், புதுச்சேரி MCOP, No.406/2025 தேதி: Sams

SURENDRAN PILLAI

MADHANUR

R SANGEETHA

I, After 10 days of the publication of this notice and

vithin three months there after , R SANGEETHA, D/O

RAJA, aged 35 years permanently residing at NO.5 THIRUMALAIKUPPAM VILLAGE

DT. intend having my enrolment as an Advocate moved before the Bar Council of Tamilnadu, Bar Council Building, High

the Bar Council of Tamilnadu, Bar Council Building, High Court Campus, Chennai -600 104. Those who have any

valid objections may, notify the same to the Bar Council with in ten days.

மாண்பமை வருவாய்

கோட்டாட்சியர் அவர்கள்.

மத்திய சென்னை கோட்டம்

ந.**க.எண்.அ**3/2567/2025

நாள்: 29.08.2025

பிறப்பு சான்று

எதிராக எதுராக வருவாய் கோட்ட அலுவலர், கோட்டாட்சியர் அலுவலகம், மத்திய சென்னை கோட்டம்.

கடந்த 03.10.1963 தேதுயன்ற பிறந்ததை பதிவு செய்யாமல் விடுபட்டதால், அந்த பிறப்டை

எதிர்மனுதாரர் அலுவலகத்தில் பதிவ

செய்ய உத்தரவு வழங்க கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இதன் மீது எவருக்கேனும் ஆட்சேபணை இருப்பின் இந்த விளம்பரம்

இருப்பின் ஐந்த வள்படி, .. கண்ட 30 நாட்களுக்குள் மத்திய சென்னை கோட்டம். வருவாய்

— எதிா்மனுதார **அறிவிப்பு**

05.10.1965 தேதியன்ற

S/o.V. ஆறுமுகம் (Late) எண்.26, தனசேகரன் தெரு,

மேற்படி மனுதாரர் A. அனந்தகிருஷ்ணன்,

கோடம்பாக்கம், சென்னை–600 024

AMBUR TK, TIRUPATTUR

புதுச்சேரி யூனியன் பிரதேசம் Court Apartments, நொஞ்சாலி அம்மன் கோயில் ஜீவானந்தபுரம் பகுதி, அன்னை ஜவானந்தபுரம் பகுது, அன்னை பிரியதர்ஷினி தெரு, எண். 54 என்ற முகவரியில் வசிக்கும் சாந்தி, சுமதி, 88 பாஞ்சாலி அம்மன் கோ தெரு, அரும்பாக்கம், சென் –600106, தமிழ்நாடு. என்ற செல்வி, சதீஷ் ஆகியவர்கள் முகவரியில் வசிக்கும் நான் இனி SURENDRAN RAGHAVAN .. மனுதாரர்கள்

எதிர் கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி தாலுக்கா, பெதனாயக்கன் குப்பம், மீனவர் தெருவில் வசிக்கும் கலைச்செல்வன் க/பெ.

MCOP.No.406/2025 நம்பரில் மனுதாரர் ஆவார் -எதிர்மனுதாரராகிய விசாரணைக்கு ஆஜராகி தங்களின் ஆட்சபனையை 26.09.2025 கெரிவிக்க வாய்தா வைக்கப்பட்டுள்ளது. Ginni iia தேதி என்று சமூக நீதிமன்றத்தில் தாங்களோ அல்லது வழக்கறிஞர் மூலமோ ஆஜராகி ஆட்சபனை தெரிவித்துக் கொள்ள வேண்டியது தேறிவத்துக் சகிர்ளி வேணியும் தவறினால் ஆட்சபனை இல்லை என பாவித்து ஒருதலை பட்சமாக தீர்மானித்து உத்தரவு ஆகிவிடும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

கோ.சுதர்ஷன்,

மாண்பமை வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் மதுராந்தகம். இறப்பு சான்று

பொ.ஐயனாரப்பன், எண். 190, நல்லாமூர் (கிராமம்) மதுராந்தகம் வட்டம், செங்கல்பட்டு மாவட்டம்–603313.

எதிராக பருவாய் கோட்ட அலுவலர் கோட்டாட்சியர் அலுவலகம், மதுராந்தகம் . – எதிர்மனுதாரர்

அறிவிப்பு மனுதாரரின் ். என்பவர் கடந்க மு.பொன்னன் விலாசத்தில் இ செய்யாமல் விடுப இறந்ககை விடுபடட_் எதிர்மனுதாரர் _{சிவ} செய்ய இறப்பை அந்த அலுவலகத்தில் பதிவு உத்தரவு வழங்க கோ தாக்கல் செய்துள்ளார். இ துவு கோரி ெ.....களுக்குள் மத்திய கொட்டாட்கியர் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி எழுத்து மூலம் தங்களது ஆட்சேபணையை தெரிவிக்கலாம். தவறும் பட்சத்தில் மனு தீர்மானிக்கப்பட்டு உத்தரவ பிறப்பிக்கப்பட்டு எவருக்கேனும் ஆட்சேபனை இருப்பின் இந்த விளம்பாம் கண்ட 15 தாட்களுக்குள் மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியா அலுவலகத்தில் கோட்டாட்சியா அலுவலகத்தில் நேரில் ஆஜராகி எழுத்து மூலம் தங்களது ஆட்சேபணையை தெரிவிக்கலாம் தவறும் பட்சத்தில் ஒருதலைப்பட்சமா ____ கீர்மானிக்கப்பட்டு தாமாணக்கப்பட்டு பிறப்பிக்கப்படும் என்பதை அறியவும் நேர்முக உதவியாளர்

பும. நேர்முக உதவியாளர் வருவாய் கோட்ட அலுவலர், மத்திய சென்னை கோட்டம். வருவாய் கோட்ட அலுவலர் மேன்மைமிகு திண்டிவனம்

டி.மு. கோர்ட்டார் அவர்கள் சமூகம் I.A. No. 904/2023 in I.A. No. IN THE COURT OF VIII ASSISTANT CITY CIVIL JUDGE AT CHENNAI கமலக்கண்ணன் க/பெ. கலிவரகன் எ.கே.பாளையம் கிராமம், O. S. No. 4237 OF 2019 M/s. Canara Bank (Formerly மாளிகைமேடு அஞ்சல்,

... மனுதாரர்/

ஏற்பட்ட

இதில்

செய்க மேல்நடத்தப்படுப

காலை 10.00

டமனோகான்

டனுதாரர்/1ம் வாகி

9. கவிதா த/பெ. கலியபெருமாள்

கூட்டேரிப்பட்டு & அஞ்சல்,

பள்ளிக்கூடத் தெரு,

செய்யும்

சேர்க்க

கோர்ட்டில்

இருந்தால்

உங்களை

வைக்கப்பட்டுள்ளது.

ஆட்சேபனையை

என்பதை அறியவும்.

கிண்டிவனம் வட்டம்

11. லட்சுமி த/பெ. கலியபெருமாள்

நெம்பரில் இந்த நெம்பரில் தள்ளுபடி செய்யப்பட்ட பிராதை ரெஸ்டோர்

மனுவில்

காலதாமதத்தை மன்னிக்கக் கோரி மனுவில் 7ம் எதிர்மனுதாரர்

மனுவில் 7ம் கிருஷ்ணவேணி இறந்துவிட்டதற்கு • ங்களையும் வாரிசுகளாக

... 9,11 எதிர்மனுதாரர்கள்,

மனு செய்து சமூகம்

தாங்கள் நேரில்லா. ஆஜராகி மூலமாகவே ஆஜராகி ஊையை தெரிவித்துக்

வேண்டியது. தவறினால்

மனுதாரரின் வழக்கறிஞர்

24.09.2025 ஸ்

உங்களுக்கு ஏதாவது ஆட்சேபனை

இருந்தால் அன்று காலை 10.00 மணிக்கு தாங்கள் நேரிலோ அல்லது

எக்ஸ்பார்ட்டி

9,11 எதிர்மனுதாரர்கள்/ 9,11 பிரதிவாதிகள்

known as Syndicate Bank), Rep by its Branch Manager.

E. Mohan Kumar and another ... Defendants

1. E. Mohan Kumar, S/o. Elumalai, No.160, MPM Street, K.V.Apartment, Perambur, Chennai- 600 039. 2. M.Durga Devi, W/o. Elumalai, No.160, MPM Street. K.V.Apartment, Perambur, Chennai- 600 039.

Defendants Please take notice that the above Suit in O.S.No. 4237 of 2019 filed by the Plaintiff against you for Recovery of money for a sum of Rs. 56,727.30 /- together with the subsequent interest and the case is posted for your appearance before the above said court on 12.09.2025 at 10.30 am. Kindly you are requested to appear either in person or through counsel on the said date, failing which the matter will be decided in your absence.

A.AMFEN Counsel for Plaintiff

பெயர் மாற்றம்

Neha Anil Kumar, தந்தை பெயர்: Anilkumar, பிறந்த தேதி: 26/05/2002, Б. 36 Krishnappa Tank Street. Sowcarpet. Chennai - 79, என்ற முகவரியில்

> .என்று அழைக்கப்படுகிறேன். MAHESHWARAN.M

மேன்மைமிகு மாவட்ட முதன்மை உரிமையியல் நீதிமன்றம் விழுப்புரம் IA No. 2/2025 IA No. 3/2025 விழுப்புரம் ஸ்ரீ ஹேமாபாய் சத்திரம் அதன் அறங்காவலர் மோகனசுந்தரம். ாண்.5/6, மோகனசுந்தரம் நகர், முதல் தெரு, முத்து தோப்பு, விழுப்புரம்–605602. மற்றும் 4 நபர்கள்

1) செல்வம், த/பெ. கண்ணன் மாரியம்மன் கோவில் தெரு, நன்னாடு காலனி விழுப்புரம் மாவட்டம்–605301. 2) அருண்சந்தர், த/பெ சந்தர் சிங் எண்.34, வடக்கு தெரு, விழுப்புரம் மாவட்டம்.605602. 3) சதீஷ்குமார், த/பெ சந்தர் சிங் எண்.34, வடக்கு தெரு, விழுப்புரம் மாவட்டம்–605602.

பிரதிவாதிகள்

அறிவிப்பு ுண்ணில் வாதிகள் ுக்கு மேற்படி மனு எண்ணில் வாதிகள் பிரதிவாதிகள் மீது சிவில் வழக்கு காக்கல் செய்கிருந்தார். மேற்படி OS ாண் வழங்குவதற்கு முன்பாக சமூகம் நீதிமன்றத்தாரின் உத்தரவின்படி ந்தும் வந்ததார். மேற்படி ஸ்ரீ ஹேமாபாய் சத்திரத்தின் சொத்து சம்பந்தமாக தாங்கள் ஏதேனும் கருத்து தெரிவிக்க விரும்பினால். மேற்படி பிரதிவாதிகள் மற்றும் விழுப்புரம் நகர பொது மக்கள் ஆகியோர்கள் _ நீதிமன்றத்தில் 25/09/2025 அன்று நேரிலோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவும் ஆஜராகி தங்களுடைய ஆட்சேபனையை தெரிவித்துக் கொள்ளலாம். தவறும் பட்சக்கில் மேற்படி மனுவை சமூக வழக்காக எடுக்குக்கொள்ளப்பட்டு நடத்தப்படும் என்பதை இதன் மூலம்

> K.MINNAL V . ATHISANKARAN

N THE COURT IV ADDL CITY CIVIL COURT AT CHENNAL

O.S No.313 of 2025 A.Mohammed Abubucker ... Plaintiff

Vahit Nisha Begam

and another Defendants

l.Vahit Nisha Begam (DI) Wife of Mohammed Ali Zinna Plot No. 4378, TNHB Colony Villapuram Housing Board

Madurai-625011. 2.Moideen JilBihar (D2) Wife of late J. Mohammed Moosa Pot No.1002, TNHB Colony Near Tawqaq Pallivasal Madurai-625011. In the above matter was

posted on 01.09.2025 and paper publication was ordered by above said Hon'ble court and returnable on 19.09,2025 for your appearance ADDL CITY CIVIL COURT at Chennai at 10.30 a.m and to file your objections, If any either in person or through pleader failing which the matter will be decided in your R.SASIKUMAR

L.ANTHONYAMMAL

ENROLLMENT NOTICE

ithin three months there after SUDHAM, D/O.Manavalan, aged 45 years, Permanently residing at No.45, Ragamaliga Street, Vallalar Nagar, Vandimedu Villupuram, Villupuram District-605 602, Tamilnadu. intend having my enrolment as an Advocate moved before the Bar Council or Tamilnadu, Bar Council Building High Court Campus, Chenna -600 104. Those who have any valid objections may, notify the same to the Bar Council with ir

விழுப்புரம் 2 வதுகூடுதல்சார்புநீதிமன்றம் O.S.No: 782/2018

Syndicate Bank @ Canara Bank Villuuram Rep by its Chief Manage

1.A. அனந்தராமன், S/Oஅரங்கநாதன், No.3/31, பிள்ளையார் கோவில்தெரு, விழுப்புரம். 2.R.காளிகாசன். S/Oராதாகிருஷ்ணன், No.1/57.EBகாலனி. பானாம்பட்டு, விழுப்புரம்.

... 1ம்,2ம்பிரதிவாதிகள்

... 11., 2மப்பற்றவாதுகள் **மேற்படிபிரதிவாதிகளுக்கு தெரிவிப்பதாவது** மேற்படி வழக்கில் வாதி வங்கியில் பெற்ற கடன் பாக்கிக்காக தங்கள் மீது வழக்கு தொடர்ந்து சம்மன் வாய்தா 09/09/2025 தேதியில் வைக்கப்பட்டுள்ளது. அன்றைய தேதியில் மேற்படி கோர்ட்டில் காவை 10 மணிக்கு ஆஜராகி தங்களுடைய ஆட்சபனையை தெரிவித்துக் கொள்ள வேண்டியது. தவறும் கொள்ள வேண்டியது. தவறும் பட்சத்தில் ஒரு தலைபட்ச தீர்ப்பு வழங்கப்படும் என்பதை அறியவும். கே.வி.டி. செல்லப்பா

. வழக்கறிஞர்

மேன்மைமிகு வானூர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் அவர்கள் சமூகம் O.S. No. 41/2021

ானூர் வட்டம், கழுபெரும்பாக்கப் கிராமம், மாரியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் காலஞ்சென்ற வீரப்பன் குமாரர் தேவராசு மற்றும் 4 பேர் எதிர்

வானூர் வட்டம், கழுபெரும்பாக்கம் கிராமம், புதிய பிளாட் என்ற முகவரியில் வசிக்கும் லேட். சுந்தர்ராஜ் குமாரத்தி சங்கீதா (D10), வானூர் வட்டம், கழுபெரும்பாக்கம் கிராமம், புதிய பிளாட் என்ற முகவரியில் வசிக்கும் லேட். சுந்தர்ராஜ் குமாரத்தி ஜெமிலா (D11) வானூர் வட்டம், கழுபெரும்பாக்கம் கிராமம், புதிய பிளாட் என்ற முகவரியில் வசிக்கும் லேட். . -ந்தர்ராஜ் குமாரர் வைரமுத்து

... 10,11,12 பிரதிவாதிகள் ... 10,11,12 பிரதிவாதிகள் இந்த நெம்பரில் சமூகம் நீதிமன்றத்தில் தாவா சொத்தை பொறுத்து நிரந்தர தடையுத்தரவு பரிகாரம் கோரி இந்த பிரதிவாதிகள் பேரில் வழக்கு தொடர்ந்து, மேற்படி வழக்கு நிலுவையில் இருக்கும்போது மே பிரதிவாதி சுந்தர்ராஜ் என்பவர் இருக்கலிட்ட காரணக்குவால் இறந்துவிட்ட காரணத்தினால் அவருடைய வாரிசுதாரர்கள் என்ற முறையில் இவ்வழக்கில் 10,11,12 பிரதிவாதிகளாக சேர்க்கப்பட்டு மேற்படி வழக்கில் தாங்கள் சமூகம் நீதிமன்றத்தில் ஆஜராக 25.09.2025 அன்று வாய்தா வைக்கப்பட்டுள்ளது. 10,11,12 பிரதிவாதிகளாகிய காங்கள் நேரிலோ அல்லது மூலமோ மேற்படி வழக்கறிஞர் தேதியன்று காலை 10.00 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜராகி தங்கள் ஆட்சேபனையை தெரிவிக்ச வேண்டியது. தவறும் பட்சத்தில்

S.பாப வழக்கறிஞர்

எஸ்இபிசி லிமிடெட்

அலுவலகம்: 3வது தளம், ஏஎஸ்வி ஹன்சா டவர்ஸ், எண். 53/20 கிரீம்ஸ் சாலை, ஆயிரம் விளக்கு, சென்னை — 600006 நிறுவன அடையாள எண்: L74210TN2000PLC045167 யதளம் : www.sepc.in மின்னஞ்சல் முகவரி : info@sepc.in

25வது வருடாந்திர பொதுக்கூட்டம் குறித்த அறிவிப்பு, தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு மற்றும் புத்தகம் மூடல் பற்றிய தகவல் கம்பெனிகள் சட்டம் 2013ன் (சட்டம்) பொருந்கக்கூடிய பிரிவுகள் மற்றும் அதன் கீமுள்ள

விதிகள் மற்றும் செபி (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீட்டு தேவைகள்) விதிக 2015 (பட்டியல் விதிமுறைகள்), மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சகத்தி (MCA) சுற்றறிக்கைகள் ஆகியவற்றின்படி, வருடாந்திர பொதுக்கூட்டம் கூட்டுவது பற்றிய அறிவிப்பில் கண்டுள்ள அலுவல்களை செயல்படுத்த கம்பெனி உறுப்பிளர்களின் 25வது வருடாந்திர பொதுக்கூட்டம் (25வது AGM) காணொலி காட்சி ("VC")இதர ஆடியோ காட்சிகள் மூலம் ("OAVM") திங்கட்கிழமை, செப்டம்பர் 29, 2025 அன்று இந்திய தந்து பிரும்பு சாலை 11.00 மணிக்கு நடைபெறும் என்று இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது. உறுப்பினர்கள் www.evotingindia.com—ல் VC/OAVM மூலம் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியும். கம்பெனிகள் சட்டம் 2013–ன் பிரிவு 103–ன் கீழ் VC/OAVM மூலம் கூட்டத்தில் பங்கேற்கும் உறுப்பினர்களின் குறைந்தபட்ச எ

அறிவிப்பு மற்றும் 2024–2025–ம் ஆண்டுக்கான வருடாந்திர அறிக்கை ஆகியவை கம்பெனி/வைப்பு பங்கேற்பாளர்களிடம் மின்னஞ்சல் முகவரிகளை பதிவு செய்துள்ள உறுப்பினர்களுக்கு செப்டம்பர் ௦5, 2௦25 அன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது மேற்கண்ட ஆவணங்கள் கம்பெனியின் இணையதளம் https://www.sepc.in/pdf/SEPC AR-2025.pdf மற்றும் கம்பெனியின் பங்குகள் பட்டியலிடப்பட்டுள்ள ஸ்டாக் எக்கேஞ்சல் இணையதளம் https://www.bseindia.com மற்றும் https://www.nseindia.com மேலும் CDSL இணையதளம் www.evotingindia.comல் கிடைக்கும்.

ப்பட்ட இணையதளம் www.evuringmura.com வ கைட்களும். கம்பெனிக்கி சட்டம், 2013 (சட்டம்) பிரிவு 108 மற்றும் திருத்தப்பட்ட கம்பெனிகள் (நிர்வாகம் மற்றும் மேலாண்மை) விதிகள், 2014-ன் விதி 20 மற்றும் பட்டியல் கட்டுப்பாடுகள் கட்டுப்பாடு 44 ஆகியவற்றுக்கு இணங்க, கட் ஆப் தேதியான செப்டம்பர் 22, 2025 (கட்ஆப் தேதி) அன்று காகித வடிவில் அல்லது டிமெடீரியலைஸ்ட் வடிவத்தில் பங்குகளை வைத்திருக்கும் உறுப்பினர்களுக்கு, வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பில் கண்டுள்ள ஒவ்வொரு அலுவல் மீதும் CDSL வழங்கும் 'மின்னணு' வாக்குப்பதிவு முறை மூலம் அவர்களின் வாக்குகளை மின்னணு முறையில் அளிக்கும் வசதியை கம்பெனி வழங்குகிறது. உறுப்பினர்களின் வாக்களிக்கும் உரிமையானது. கட் ஆர் தேதியில் அதாவது செப்டம்பர் 22, 2025 அன்று, கம்பெனியின் செலுத்தப்பட்ட சமபங்கு மூலதனத்தில் அவர்கள் வைக்கிருக்கும் பங்குகளின் விகிதத்தில் இருக்கும்.

அவர்கள் வைத்திருக்கும் பங்குகளின் விகிதத்தில் இருக்கும். தொலைதூர மின்னனு வாக்குப்பதிவு மற்றும் 25வது வருடாந்திர பொதுக் கூட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு நடைமுறைகளை நேர்மையாகவும் வெளிப்படையான முறையிலும் நடத்த சென்னை M/s. அழகர் & அசோசியேட்ஸ் எல்எல்பி, நிறுவன செயலாளர்கள் (நிறுவன பதிவு என். 12025TM019200) நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், மின்னணு வாக்குப்பதிவு முறையின் மூலம் வாக்களிக்கும் வசதியும் வருடாந்திர பொதுக் கூட்டக்கில் கிடைக்கும் மற்றும் வருடாந்கிர பொதுக் கூட்டக்கில் கலந்துகொள்ளும் உறப்பினர்கள் தொலைதூர மின்னனு வரக்களிப்பு மூலம் வாக்களிக்காதவர்கள வருடாந்திர பொதுக் கூட்டத்தில் வாக்களிக்க முடியும். ஒரு உறுப்பினர் தொலைதூர மின்னனு வாக்களிப்பு மூலம் வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்திய பின்னரும் கூ வருடாந்திர பொதுக் கூட்டத்தில் பங்கேற்கலாம், ஆனால் கூட்டத்தில் மீண்டும் வாக்களிக்க அனுமதிக்கப்படமாட்டார். பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல் விவரங்கள் உள்ளிட்ட தகவல் மற்றும் அறிவுறுத்தல்கள் வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பு குறிப்புகளில் கொடுக்கப்பட்டுள்ளன. அதே உள்நுழைவு சான்றுகளை VC/OAVM மூலம் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்ள பயன்படுத்தப்படலாம். டிமெட்டீரியலைஸ் வடிவிலும் காகித வடிவிலும் பங்குகளை வைத்திருக்கும் உறுப்பினர்கள் மற்றும் தங்கள் மின்னஞ்சஎ காகத் வடிவலும் பங்குகளை வைத்திருக்கும் உறுப்பனாகள் மற்றும் தங்கள் மனைஞ்சல் முகவரியைப் பதிவு செய்யாத உறுப்பினர்களுக்கு தொலைதூர மின்னனு வாக்களிப்பு மற்றும் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் மின்னனு வாக்களிப்பு ஆகியவற்றின் விரிவான நடைமுறைகள் வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பு குறிப்புகளில் வழங்கப்பட்டுள்ளது. தொலைதூர மின்னனு வாக்களிப்பு வெள்ளிக்கிழமை, 26 செப்டம்பர், 2025 (இந்திய தோல்புக் குறை (2020) (2018) று வாகைள்படி எவ்வளாகத்தலை, 28 எச்படம்பா, 2023 (இந்தும் .00 மணி) அன்று துவங்கி ஞாமிற்றுக்கிழமை, 28 செப்டம்பர் படி மாலை 5.00 மணி) அன்று முடிவடைக்கிறது. அதற்கு பிறகு நரப்படி காலை 09.00 மண1) அனறு 025 (இந்திய நேரப்படி மாலை 5.00 ம தொலைதூர மின்னணு வாக்களிப்பு தொகுதி CDSL ஆல் முடக்கப்படும். கட் ஆட்டேதியாக 22 செப்டம்பர், 2025 அன்று காகிக வடிவில் அல்லஙு நகிலர் சியலைஸ் வட்டிலி ுதால்லானூரு மன்னண்ணு வாக்கைப்படி மற்றுக்கு சம்பட் ஆல் முடக்கப்படும். கட ஆ சேற்றமால் 2. செப்டம்பர், 2025 அன்று காகித வடிவில் அல்லது டிமெட்டீரியலைம். வடிவில் ங்குகளை வைத்திருக்கும் உறுப்பினர்கள் தொலைதூர மின் னணு வாக்களிப்புக் காலத்தி தங்கள் வாக்குகளை மின்னணு முறையில் செலுத்தலாம். உறுப்பினாகள் ஒருமுறை அளித்த வாக்குகளை மாற்றவோ, ரத்து செய்யவோ முடியாது. அறிவிப்பை அனுப்பிய பிறகு, கம்பெனியின் பங்குகளைப் பெற்று, கம்பெனியின் உறுப்பினராகி, கட் ஆர் அவந்த கூட்டெனியின் பங்குகளைப் பெற்று, கம்பெனியின் உறுப்பனராக, கட ஆ பேற்கு, கம்பெனியின் பங்குகளைப் பெற்று, கம்பெனியின் உறுப்பனராக, கட ஆ தேதியில் அதாவது 22 செப்டம்பர், 2025 அன்று பங்குகளை வைத்திருக்கும் எந்தவொரு நபரும், வருடாந்திர பொதுக் கூட்ட அநிவிப்பு குற்றும் கடவுச்சொல்லைப் பெற்லாம். உறுப்பினர் நடைமுறையைப் பின்பற்றி பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல்லைப் பெற்லாம். உறுப்பினர்

கடவுச்சொல்லைப் பயன்படுத்தலாம். கம்பெனியின் 25வது வருடாந்திர பொதுக்கூட்டம் நடைபெறுவதையொட்டி கம்பெனியின் உறுப்பினர் பதிவேடு மற்றும் பங்கு பரிமாற்ற புத்தகங்கள் கம்பெனியின் உறுப்பினர் பதிவேடு மற்றும் பங்கு பரிமாற்ற பு 23 செப்டம்பர், 2025 முதல் செப்டம்பர் 29, 2025 (இரண்டு நாட்களும் மூடப்பட்டிருக்கும் என்று இதன் மூலம்அறிவிக்கப்படுகிறது.

CDSL மின்னணு வாக்களிப்பு முறையின் மூலம் வருடாந்திர பொதுக் கூட்டம் மற்றும் மின்னணு வாக்களிப்பில் கலந்து கொள்வது தொடர்பாக ஏதேனும் கேள்விகள் அல்லது பிரச்சினைகள் இருந்தால் அது குறித்து, helpdesk.evoting@cdslindia.com என்ற மின்னஞ்சல் முகவிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம் அல்லது 1800 22 55 33 கட்டணமில்லா எண்ணை அழைக்கலாம். மின்னனு முறை மூலம் வாக்களிக்கும் வசதி தொடர்பான அனைத்து குறைகளையும் திரு ராகேஷ் டால்வி மூத்த மேலாளர், (CDSL), சென்ட்ரல் டெபாசிட்டரி சா்வீசஸ் (இந்தியா) லிமிடெட், ஏ விங், zsவது மாடி, மராத்தான் பியூச்சரக்ஸ், மபத்லால் மில் காம்பவுண்ட்ஸ், என் எம் ஜோகே மார்க், லோயா் பரேல் (கிழக்கு), மும்பை 400013 அவர்களை அணுகலாம் அல்ல nelpdesk.evoting@cdslindia.comக்கு மின்னஞ்சல் அனுப்பலாம் அல்லது 1800 22 55 33 என்ற எண்ணில் அமைக்கலாம்.

எஸ்இபிசி லிமிடெட்டிற்காச நிறுவனச் செயலாள ACS No. 68102

செக்யூர்கிளவுட் டெக்னாலஜிஸ் லிமிடெட் CIN: L72300TN1993PLC10 பதிவு அலுவலகம்: பாஸ்கான் பியூச்சுரா எஸ்.வி., 10/1, 5வது தளம்,

வெங்கடநாராயணர் சாலை. கி. நகர், சென்னை 600

4௦வது வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பு மற்றும் மின்னணு வாக்குப்பதிவு குறித்த தகவல்

யூரோ லெடர் பேஷன் லிமிடெட் (CIN L18209TN1992PLC022134)

பதிவு அலுவலகம் : எண். 11, முதல் தளம், கே.எம்.ஆதாம் தெரு, நாகல்கேணி, குரோம்பேட்டை, சென்னை 600 044, இந்தியா.| தொலைபேசி எண். 44 4613 7318 மின்னஞ்சல் முகவரி : cs@euroleder.com, இணையதளம் : www.euroleder.com

33வது வருடாந்திர பொதுக் கூட்டம், தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு தகவல் மற்றும் புத்தகம் மூடல் அறிவிப்பு இந்த அறினிப்பு உலம் தெரினிப்பதாவது: த அறுபைபு முலம் அதாபைபதாவது: கம்பெனிகள் சட்டம் 2013 ன் பொருந்தக்கூடிய விதிகள் மற்றும் அதன் கீழ் கட்டமைக்கப்பட் விதிகள் மற்றும் கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தால் (எம்சிஏ) வெளியிடப்பட்ட செப்டம்ப

19, 2024 தேதியிட்ட பொது சுற்றறிக்கை என். 09/2024 மற்றும் செக்யூரிட்டில் அண்ட் எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆப் இந்தியா ("SEBI") வெளியிட்ட அக்டோபர் 03, 2024 தேதியிட்ட சுற்றறிக்கை என். SEBI/HO/CFD/CFD-PoD-2/P/CIR/2024/133 ஆகியவற்றுக்கு இணங்க, ஒரு பொதுவான இடத்தில் உறுப்பினர்களின் கோடி வக்கை இல்லவல் 2024 சுற்றறக்கை எண். SEB/HO/CED/CEP/POI-Z/P/CIR/2024/133 ஆகியவற்றுக்கு இணங்க, ஒரு பொதுவான இடத்தில் உறுப்பினர்களின் நோடி வருகை இல்லாமல் 33வது வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பில் கண்டுள்ள தீர்மானங்கள் நேடி மிவர்த்தனை மேற்கொள்ள 33வது வருடாந்திர பொதுக் கூட்டம் வெள்ளிக்கிழமை, 2e செப்டம்பர், 2025 அன்று காலை 11.30 மணிக்கு காணொலி காட்சி (VC)/பிற ஆடியோ காட்சிகள் (OAVM) மூலம் நடைபெறும் என்று இதன்மூலம் அறிவிக்கப்படுகிறது. 33வது வருடாந்திர பொதுக் கூட்டத்திற்கான இடம் நிறுவனத்தின் பதிவு

எம்சிஏ சுற்றறிக்கைகள் மற்றும் செபி சுற்றறிக்கையின்படி, 33வது வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பு மற்றும் 2025–ம் ஆண்டுக்கான வருடாந்திர அறிக்கை ஆகியவை கம்பெக அல்லது முறையே அவர்களின் வைப்பு பங்கேற்பாளர்களிடம் மின்னஞ்சல் முகவரின அல்லது முறையே அவாகளின் வைப்பு பங்கேற்பாளர்களிடம் மின்னஞ்சல் முகவியை பதிவு செய்துள்ள உறுப்பினர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. எம்சிஏ சுற்றநிக்கைகள் மற்றும் செயி சுற்றநிக்கைகளுக்கு இணங்க, 33வது வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பு மற்றும் வருடாந்திர அறிக்கையின் காகித நகலை உறுப்பினர்களுக்கு அனுப்பும் பணி கைவிடப்பட்டுள்ளது.

பணி கைவிடப்பட்டுள்ளது. பட்டியல் விதிமுறைகளின் விதிமுறை 36(1)(b)ன் படி, மார்ச் 31, 2025 அன்று முடிவஎ நிதியாண்டிற்கான வருடாந்திர அறிக்கையை அணுகக்கூடிய நிறுவனத்தின் இ ணைய இணைப்பைக் கொண்ட ஒரு கடிதம், நிறுவனம் இடைபெற்றோகை பங்கேற்பாளர்கள்) உன் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யாத உறுப்பினர்களுக்கு அனுப்பப்படுகிறது. பள்ளிக்கிழமை, 26 செய்டம்பர், 2025 அன்று காலை 11.30 மணிக்கு நடைபெறும் கம்பெனியின்

33வது வருடாந்திர பொதுக் கூட்டத்தையொட்டி உறுப்பினர்கள் பதிவேடு மற்றும் பங்குமாற்று புத்தகங்கள் 20 செப்டம்பர், 2025 முதல் 26 செப்டம்பர், 2025 வரை (இரண்டு நாட்களும் சேர்த்து) மூடப்பட்டிருக்கும். அறிவிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளபடி, செபி விதிமுறைகள், 2015ன் விதிமுறை 44(1) (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளிமீட்டு தேவைகள்) மற்றும் கம்பெனிகள் சட்டம், 2013க்கு இணங்க, அவ்வப்போது திருத்தப்பட்ட பொருந்தும் விதிகளின்படி, அறிவிப்பின் தனாகம், அமைப்படி, அறுப்படிக்கு ஒரு பகுதியாக உள்ள அனைத்து அலுவல்கள் மீதும் மின்னனு முறையில் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய கம்பெனி தொலைதூர மின்னனு வாக்களிப்பு வசதியை கம்பெனியி

பங்குதாரர்களுக்கு வழங்குகிறது. பங்குதாரர்கள்/பலன்பெறும் உரிமையாளர்களின் தொலைதூர மின்னணு வாக்களிப்பு உரிமை கட் ஆப் தேதியான 19 செப்டம்பர், 2025 அன்று அவர்கள் வைத்திருக்கும் சம பங்குகளின் அடிப்படையில் கணக்கிடப்படும். மேற்கண்ட கட் ஆப் தேதியன்று கம்பெனியின் பங்குகளை காகித அல்லது மின்னனு வடிவில் வைத்திருக்கும் பங்குதாரர்கள் மட்டுமே மின்னனு முறையில் அவர்களின் வாக்குகளை அளிக்கலாம்.

முறையல அவாகளான வாககுகளை அளிக்கலாம். தொலைதூர மின்னனு வாக்குகளை செலுத்தும் நடைமுறை/வருடாந்திர பொதுக் கூட்டத்தின்போது மின்னணு வாக்களிப்பு பற்றிய விவரங்கள் 33வது வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பில் உள்ளது. இது கம்பெனியின் இணையதளம் www.euroleder.com மற்றும் மின்னணு வாக்களிப்பு வசதியை வழங்கும் CDSL இணையதளம் www.evotingindia.com-ல் வெளியிடப்பட்டுள்ளது. தொலைதூர் பின்னணு வாக்குப்பதிவு 23 செப்டம்பர், 2025 அன்று காலை 9.00 மணிக்கு துவங்கி 25 செப்டம்பர், 2025 அன்று மாலை 5.00 மணிக்கு நிறைவு பெறுகிறது. அதைத் தொடர்ந்து அது

.. வாக்குப்பதிவு தொடர்பான ஏதேனும் கேள்விகள்/பிரச்சனைகள்/குறைக இருந்தால், www.evolingindia.com இல் உள்ள உதவிப் பிரிவின் கீழ் கிடைக்கும் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAOS) மற்றும் மின்னனு வாக்குப்பதிவு கையேட்டைப் பார்க்கவும் அல்லது helpdesk.evoling@cdslindia.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும் அல்லது

தின் குந்தர் (022 23058738) அல்லது திரு. மெஹ்பூப் லக்கானி (022 23058543) அல்ல திரு. நாகேஷ் தல்வி (022 23058542/43) ஆகியோரைந் தொடர்பு கொள்ளவும். . மின்னனு வாக்குப்பதிவு முலம் உங்கள் வாக்கை அளித்த பிறகு, வருடாந்திர பொதுக் கூட்டத்தில் வாக்கெடுப்பில் திருத்தம் செய்யவோ அல்லது வாக்களிக்கவோ முடியாது என்பதை நினைவில் கொள்ளவும். இருப்பினும், நீங்கள் கூட்டத்தில் கலந்து கொள் ாம் மற்றும் விவாகங்களி

பங்கேற்கலாம். 11. தெர்லைதுரா மின்னணு வாக்குப்பதிவு முடிவுகள் திறுவனத்தால் அதன் இணையதனம் www.euroleder.com—ல் அறிவிக்கப்படும், மேலும் BSE லிமிடெட்டிற்கும் தெரிவிக்கப்படும். மேற்கண்ட தகவல்கள் திறுவனத்தின் அனைத்து உறுப்பினர்களின் தகவல் மற்றும் நலனுக்காச வெளியிடப்பட்டு, அல்வப்போது வெளியிடப்படும் எம்சிஏ சுற்றிக்கைகள் மற்றும் செப் சுற்றறிக்கைகளுக்கு இணங்க உள்ளது

சும்பெனி செ

குறிப்பிடப்பட்டுள்ள வணிகங்களை பரிவர்த்தனை செய்ய செக்யூர்கிளவுட் டெக்னாலஜில் லிமிடெட்டின் நாற்பதாவது (4௦வது) வருடாந்திர பொதுக் கூட்டம் ('AGM') செப்டம்ப 29, 2025 திங்தட்தியமை காலை 11,00 மணிக்கு (இந்திய நோப்பம்) காணொளி காட்சி (VC)/பிற ஆடியோ காட்சி வழிமுறைகள் (OAVM) மூலம் நடைபெற உள்ளது என்று இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது. செப்டம்பர் 19, 2024 தேதியிட்ட கார்ப்பரேட் விவகார அமைச்சகம் (MCA) வெளியிட்ட பொது சுற்றறிக்கை எண் 09/2024 மற்றும் செயி வெளியிட்ட அக்டோபர் 3, 2024 தேதியிட்ட SEBI/HO/CFD/CFD-PoD-2/P/CIR/2024/133 வெளியட்ட அமைப்பா , 2224 தேற்யட்ட பெரிப்படு (இனிமேல் கூட்டால் "சற்றநிக்கைகள்" என்று குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின்படி பங்குதாரர்கள் ஒரு பொதுவான இடத்தில் நோடியாக பங்கேற்காமல் நிறுவனங்கள் VI லம் வருடாந்திர பொதுக் கூட்டத்தை நடத்த அனுமதிக்கப்படுகின்றன, வருடாந்திர பாதுக் கூட்டம் நடைபெறும் இடம் நிறுவனத்தின் பதிவு அலுவலகமாக இருக்கும் தொடர்புடைய சுற்றறிக்கைகளுக்கு இணங்க, வருடாந்திர அறிவிப்பு, அதன் விளக் அறிக்கை மற்றும் 2024 –25 நிதியாண்டுக்கான வருடாந்திர அறிக்கை ஆகியன தற்றும் மற்று (இரும்) இரும் இ பரிமாற்ற முகவா் (RTA) ஆகியோரிடம் மின்னஞ்சல் முகவரிகளை பதிவு செய்துள்ள உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன மற்றும் நிறுவனத்தின் இணையதனம் https://www.securekloud.com, பங்குச் சந்தைகளின் இணையதனம்: www.bseindia.com a vww.nseindia.com மற்றும் CDSL இணையதளம்: www.evotingindia.com ஆகியவற்றிலு

VC/OAMC வசதி மூலம் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு, தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு மூலம் வாக்களிக்காத உறுப்பினா்கள் மற்றும் அவ்வாறு செய்வதில் தடை இல்லாதவர்கள் வாக்களிக்க தகுதியுடையவர்கள். மேலும், வருடாந்திர பொதுக் கூட்டத்தின்போது மின்னணு வாக்குப்பதிவு வசதி வழங்கப்படும். தொலைதூர

தொலைதூர மின்னணு வாக்களிப்பு, VC மூலம் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் பங்கேற்பது, வருடாந்திர பொதுக் கூட்டத்திற்கு முன் கேள்விகளைச் சமர்ப்பித்தல், வருடாந்திர பொதுக் கூட்டத்தில் பேச்சாளராகப் பதிவு செய்தல் மற்றும் வருடாந்திர பாதுக் கூட்டத்தில் மின்னணு வாக்களிப்பு மற்றும் அடிக்கடி கள்விகள் பற்றிய விரிவான வழிமுறைகளுக்கு உறுப்பினர்கள் வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பைப் பார்க்கலாம். மின்னனு வாக்குப்பதிவு பயனர் கையேடு www.evotingindia.com-ல் கிடைக்கிறது. மின்னணு வாக்குப்பதிவு நடைமுறை தொடர்பால ஏதேனும் கேள்விகள் அல்லது குறைகள் இருந்தால், திரு. ராகேஷ் டால்வி, சீனிய ு இந்தியா) லிமிடெட், ஏ விங் 25வது மாடி, மார்த்தான் பியூச்சர்க்ஸ், மபத்லால் மில் காம்பவுண்ட்ஸ், என் மே ஜோஷி மார்க், லோயர் பரேல் (கிழக்கு), மும்பை 400013 என்ற முகவரிக்கு அனுப்பலாம் அல்லத elpdesk.evoting@cdslindia.com என்ற முகவரிக்கு மின் ானஞ்சல் அனுப்பலாம் அல்லத

செக்யூர்கிளவுட் டெக்னாலஜிஸ் லிமிடெட்டிற்காக குழு உத்தரவுப்படி

Website: www.securekloud.com E-mail: cs@securekloud.com Phone: 044 6602 8000 இயக்குனர்கள் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஆகஸ்ட் 14, 2025 தேதியிட்ட அறிவிப்பில்

அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள வணிகங்கள் மின்னணு முறையில் வாக்களிப்பதன் மூலம் பரிவர்த்தனை செய்யப்படும். வருடாந்திர பொதுக் கூட்டத்தில் மின்னணு முறையில் வாக்களிக்கும் வசதியை வழங்குவதோடு, நிறுவனம் அதன் அனைத்து உறுப்பினர்களும் CDSL–ன் மின்னணு முறையில் வாக்களிக்கும் இணைகளமா ia.com மூலம் அறிவிப்பில் உள்ள அனைத்து வணிகங்களிலும் வாக்களிக்க தொலைதூர மின்னணு வாக்களிப்பு வசதியை வழங்குகிறது. தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு செப்டம்பா் 26, 2025 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணி (இந்திய நேரப்படி) முதல் செப்டம்பா் 28, 2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணி (இந்திய வரை நடைபெறும். அதன் பிறகு தொலைதூர மின்னணு வாக்குப்பதிவ CDSL– ஆல் முடக்கப்படும்.

0001— ஆல் முடனைப்புள். செப்டம்பர் 22, 2025 (திங்கட்கிழமை) கட்ஆப் தேதியாக இருப்பதால், உறுப்பினர்களின் பதிவேட்டிலோ அல்லது வைப்புத்தொகையாளர்களால் பராமரிக்கப்படும் பயனாளிகளின் பதிவேட்டிலோ பெயா பதிவு செய்யப்பட்ட நபா், தொலைதூர மின்னணு வாக்களிப்பு . மருடாந்திர பொதுக் கூட்டத்தில் மின்னணு வாக்களிப்பு வசதியைப் பெறுவார். அறிவிப்பை அனுப்பிய பிறகு பங்குகளை வாங்கி நிறுவனத்தில் உறுப்பினராகி, கட் ஆப் தேதியான செப்டம்பர் 22, 2025 அன்று பங்குகளை வைத்திருக்கும் எந்தவொரு நபரும், helpdesk.evoting@cdslindia.com என்ற மின்னஞ்சல் ணவத்துகுகும் நந்துவவாகு நப்பும், <u>நடிக்கொல்காவில் வாள்காக</u> என்ற மண்ணஞ்சல் முகவிக்கு கோரிக்கை அனுப்புவதன் மூலம் பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல்லைப் பெறலாம். இருப்பினும், அத்தகைய நபர் ஏற்கனவே மின்னணு வாக்குப்பதிவுக்காக CDSL –ல் பதிவு செய்திருந்தால், அவர் வாக்களிக்க ஏற்கனவே உள்ள பயனர் ஐடி மற்று கடவுச்சொல்லைப் பயன்படுத்தலாம்.

மின்னணு வாக்குப்பதிவு மூலம் வாக்களித்தவர்கள் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் பங்கேற்கலாம், ஆனால் மீண்டும் வாக்களிக்க உரிமை இல்லை.

ஜெயஸ்ரீ வாசுதேவ

தேதி: செப்டம்பர் 5, 2025

எம் ராஜேந்திர

தொடர்பான கேள்விகள் அல்லது பிரச்சினைகள் இருந்தால், உறுப்பினர்கள் தொடர்பு திரு. ராகேஷ் தல்வி, மூத்த மேலாளர், CDSL ı, 25வது மாடி, மாரத்தான் ஃபியூச்சர்க்ஸ், மஃபத்லால் மில் காம்பவுண்ட், என்.எம். ஜோஷி மார்க், லோயர் பரேல் (கி),

மின் னணு வாக்களிப்புக்கான உதவி

மும்பை – 400013. மின்னஞ்சல்: helpdesk.evoting@cdslindia.com கட்டணமில்லா எண்: 1800 21 09911 ராஜ் டெலிவிஷன் நெட்ஒர்க் லிமிடெட்டின் இயக்குனர்கள் குழு சார்பா

இடம் : சென்னை தேதி : 06 செப்டம்பர், 2025 ரிது சர்மா